



பொன் வித்யாஷ்ரம் குழுமப் பள்ளிகள்

இயல் : எட்டு

மாதம் : டிசம்பர்

துணைப்பாடம் - உண்மை ஒளி

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பொருளுரை

குருவும் சீடர்களும்

மாணவர்களுக்கு குருவின் விளக்கம்

குருவின் பயணம்

குருவின் நடைப்பயணம்

குருவின் அன்பு உள்ளம்

முடிவுரை

முன்னுரை:

உலக மக்கள் மனதில் எப்போது மனிதநேயமும் சகோதர மனப்பான்மையும் வளருகிறதோ அப்போதே அவர்கள் உள்ளத்தில் உண்மை ஒளி பரவும் என்பதே உண்மை. அதனை ஜென் கதை வழி அறிந்து உணர்வோம்.

பொருளுரை:

குருவும் சீடர்களும்:

ஜென் மதகுரு ஒருவர் தமது மாணவர்களுக்குப் பாடம் நடத்துகையில் எல்லா உயிரும் ஒன்றே; மற்றும் அதன் உணர்வுகளான பசி, தாகம், தூக்கம் ஆகியவை ஒன்றே என்றார். மேலும் இரவும் பகலும் மாறி மாறி வருவது போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதை வாழ்வு என்று உரைத்தார். பிறகு தமது மாணவர்களிடம் இருள் போய் வெளிச்சம் வருவது எப்போது உணர்வீர்கள் என்று கேட்டார்.

மாணவர்களுக்கு குருவின் விளக்கம்:

மாணவர்கள் தமது கண்ணுக்கு பொருள்கள் புலப்படும் நேரமே இருள் நீங்கி ஒளி பிறந்த நேரம் என்றனர். குரு இல்லை என்று மறுத்துவிட்டு நமது அருகில் இருப்பவனை நமது சகோதரனாக எண்ணும் எண்ணம் தோன்றிய அந்த நொடியே இருள் நீங்கி ஒளி வந்த நேரம் என்று கூறி அனைவரையும் சகோதரராக பாவிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

குருவின் பயணம்:

குரு குதிரை மீதேறி வெளியூர் பயணம் மேற்கொண்டார். வழியில் ஒருவன் மயங்கி இருப்பதைப் பார்த்து தண்ணீர் கொடுத்து காப்பாற்றி தம்மோடு அழைத்துச் செல்வதாகக் கூறி தமது குதிரையில் ஏற்றி அமர வைத்தார். குரு ஏறுவதற்குள் அந்தப் புதியவன் குதிரையை விரட்டி அங்கிருந்து விரைந்தான். பிறகு தான் அவன் திருடன் என்பதும் அவன் போட்டது நாடகம் என்றும் குருவிற்கு விளங்கியது.

குருவின் நடைப்பயணம்:

குரு நடந்தே வெளியூர் வந்து அடைந்தார். புதிதாக ஒரு குதிரை வாங்க சந்தைக்குப் போன போது அங்கே தமது குதிரை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதைத் திருடிய திருடனும் அங்கு கண்டார். அவனிடம் சென்று குழந்தாய்! என அழைக்க அவன் அதிர்ச்சி அடைந்தான்.

குருவின் அன்பு உள்ளம்:

குரு அவனிடம் குதிரையை நீயே வைத்துக்கொள்; ஆனால் நடந்ததை யாரிடமும் சொல்லாதே என்றார். இதற்கு திருடன் தன்னிடம் ஏமாந்ததை அவமானமாக நினைக்கிறார் போலும் என்று எண்ணினான். ஆனால் குரு, குழந்தாய் நீ இதனை வெளியில் சொன்னால் இனி உண்மையாகவே யாராவது வழியில் மயங்கி கிடந்தாலும் யாரும் உதவி செய்ய முன் வரமாட்டார்கள் என்றார். திருடன் வெட்கம் அடைந்தான்.

முடிவுரை:

தமது சீடர்களுக்கு சகோதரத்துவத்தை உபதேசித்த குரு திருடனைக் கூட சகோதரனாக பாவித்து அவனை மன்னித்து தமது உள்ளத்தின் உண்மை ஒளியை வெளிப்படுத்தினார். எனவே நாமும் பிறரைச் சகோதரராக பாவித்து அவர் தம் குற்றங்களை மன்னித்துப் பெருந்தன்மையோடு நடந்துக் கொள்ள வேண்டும்.

இலக்கணம்

அணி இலக்கணம்

1.நிரப்புக:

- 1.உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்று தோன்றும்படி கூறுவது உருவக அணி.
- 2."வையம் தகளியா வார்கடலே நெய்யாக" எனத் தொடங்கும் பாடலில் இடம் பெறும் அணி உருவக அணி.
- 3.இரு பொருள்களுள் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.

II. உதாரணம் தருக:

1. உருவக அணி:

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக”

2. ஏகதேச உருவக அணி:

“பெருமைக்கும் ஏனையச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.

III. கூறியவாறு செய்க:

1. மலர் போன்ற முகம் (உருவகமாக மாற்றுக)

முகமலர்

2. பெருமைக்கும் ஏனையச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல். (இக்குறளில் பயின்று

வரும் அணியை எழுதுக)

ஏகதேச உருவக அணி

IV. இலக்கணக் குறிப்பு தருக:

1. பாதத் தாமரை - உருவகம்

2. பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்

இறைவனடி சேரா தார். - ஏகதேச உருவக அணி